

மிக முக்கிய தகவல்

V3 Online tv யின் செயல் திட்டத்தின் மூலம் பெறப்படும் Referral Income, Level Income மற்றும் Promotion Income ஆகியவற்றினை பெறுவதற்கு வீடியோ பார்க்கும் செயல் திட்டம் சார்ந்த கீழ்க்கண்ட எந்த ஒரு நிபந்தனையும் கடைபிடிக்க தேவையில்லை.

வீடியோ பார்க்கும் செயல் திட்டத்தின் மூலம் பலன்களை பெற விரும்புவரின் கடமைகள்:

நீங்கள், நமது MOBILE APP-ல் ஒரு மாதத்தில் ஒளிபரப்பாகும் 180 வழக்கமான வீடியோக்களையும் (30 நாட்கள் * 6 வீடியோக்கள்), 9 மாதாந்திர பயிற்சி வீடியோக்களையும் (9 நாட்கள் * 1வீடியோ), ஒரு முறை முழுமையாக பார்க்க வேண்டும்.

நீங்கள், முழுமையாக வீடியோ பார்த்து அதன் மூலம் புரிந்துகொண்ட கருத்துக்களை (Only Feedback No Command) v3 நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு 4 வார்த்தைகளுக்கு குறையாமல், நமது APP-ன் DASHBOARD பக்கத்தில் உள்ள FEEDBACK தலைப்பினை சரியாக தேர்வு செய்து, அந்த வீடியோ PLAY ஆகும் CUT OFF TIME முடிவதற்குள் பதிவு செய்ய வேண்டும்.

நமது நிறுவனம் 3 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தும் பகுதி வாரியான மண்டல கூட்டம், நீங்கள் வசிக்கும் பகுதியிலிருந்து 200 கி.மீ. சுற்றளவிற்குள் நடைபெறும் போது, அதில் நீங்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்.(WELCOME PLAN உறுப்பினர்களுக்கு கட்டாயமில்லை)

வாய்ப்புகள்:

வீடியோ பார்க்கும் செயல்திட்டத்தில், உங்களது கவனக்குறைவால் ஏதேனும் தவறுகள் ஏற்பட்டால், அடுத்த 6 வழக்கமான வீடியோக்கள் PLAY ஆகும் நேரத்திற்குள், நமது APP-ன் DASHBOARD பக்கத்தில் உள்ள PERMISSION தலைப்பினை சரியாக தேர்வு செய்து அதற்கான காரணத்தை பதிவு செய்ய வேண்டும். ஒரு மாதத்தில் அதிகபட்சம் 3 அனுமதியுடன் கூடிய PERMISSIONS நான்கு வார்த்தைகளுக்கு குறையாமல் எடுத்துக் கொள்ளலாம்.

கவனக்குறைவான தவறுகளாக கருதப்படுபவை (PERMISSION எடுக்கும் தகுதிக்குட்பட்டது)

- 1.வீடியோ பார்க்காதது மற்றும் FEEDBACK பதிவிடாதது. 2. வீடியோவை மட்டும் பார்த்துவிட்டு, FEEDBACK பதிவிடாதது. 3. வீடியோ பார்க்காமல், FEEDBACK மட்டும் பதிவிடுவது. 4. FEEDBACK-ல் பதிவிடப்படும் கருத்துக்கள், 4 வார்த்தைகளுக்கு குறைவாக இருப்பது. 5. வீடியோ பார்த்து அது குறித்த கருத்தை FEEDBACK தலைப்பில் பதிவு செய்யாமல், வேறு தலைப்பில் பதிவு செய்வது. 6. ஒரு USER, ஒரு வீடியோ முழுமையாக பார்த்த அதே MOBILE PHONE-ல், மீண்டும் மற்றொரு USER அதே வீடியோவை பார்ப்பது. 7. ஒரு வீடியோவிற்கான PERMISSION அல்லது COMPLAINT ஐ அந்த வீடியோ PLAYING CUTOFF உள்ளயே பதிவிடுவது. 8. FEEDBACK பதிவிடும் போது பொது விதிமுறைகளை பின்பற்றாமல் பதிவிடுவது 9. தவறான PERMISSION பதிவிடுவது.
- வீடியோ பார்ப்பதிலோ, FEEDBACK பதிவிடுவதிலோ அல்லது DOWNLOAD செய்வதிலோ ஏதேனும் தொழில்நுட்ப பிரச்சனைகள் சார்ந்த தடங்கல்கள் ஏற்பட்டால், அடுத்த வழக்கமான 6 வீடியோவிற்குள் எதேனும் ஒன்றில் அந்த பிரச்சனை குறித்த புகாரை (COMPLAINT) நமது APP-ன் DASHBOARD பகுதியில் உள்ள COMPLAINT தலைப்பை சரியாக தேர்வு செய்து, அதனுள் நான்கு வார்த்தைகளுக்கு குறையாமல் தெளிவாக பதிவு செய்ய வேண்டும். மேலும் நீங்கள் அந்த சூழலில் செயல்பட முயற்சி செய்ததற்கான ஆதாரத்தை, நீங்கள் BLUE WAY உறுப்பினர் என்றால் ஒவ்வொரு 30 நிமிட இடைவெளியிலும், GREEN WAY உறுப்பினர் என்றால் ஒவ்வொரு 15 நிமிட நேர இடைவெளியிலும், BROWN WAY உறுப்பினர் என்றால் ஒவ்வொரு 10 நிமிட நேர இடைவெளியிலும், குறைந்தபட்சம் 3 SCREEN SHOT கட்டாயம் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். நிறுவனம் கேட்கும் போது (Monthly Report

பரிசீலிக்கும் போது) அவற்றை சமர்ப்பிக்க வேண்டும். அந்த 3 SCREEN SHOT எடுக்கப்பட்டதில் நிறுவனத்தின் விதிமுறையில் குறிப்பிட்டப்படி போதிய கால இடைவெளி இருந்து மேலும், பிரச்சனை (COMPLAINT) குறித்த தெளிவும் இருந்தால் verification - க்கு பிறகு அந்த வீடியோ பார்த்ததாக கணக்கில் எடுத்து கொள்ளப்படும், அதே சமயம் SCREEN SHOT இன் போதிய எண்ணிக்கை மற்றும் போதிய கால இடைவெளி இல்லாமல் இருந்தால் அந்த COMPLAINT கணக்கில் எடுத்து கொள்ளப்படமாட்டாது.

தொழில் நுட்ப பிரச்சனைகளால் ஏற்படும் தடங்கல்களாக கருதப்படுபவை (COMPLAINT போடும் தகுதிக்குட்பட்டது)

- APP - LOGIN செய்தவுடன், வீடியோ PLAY ஆகும் அட்டவணை வரும் பக்கத்தில் ஏதேனும் ERROR வந்தால், 2. வீடியோ PLAY ஆகும் பக்கத்தில் ஏதேனும் ERROR வந்தால் (அல்லது) வீடியோ PLAY ஆகாவிட்டால், 3. DASHBOARD பக்கத்தில் FEEDBACK பதிவிட முடியாவிட்டால்

DATE REQUEST-விளக்கம்

- நீங்கள், நமது செயல்திட்டத்தில் இணைந்த நாளிலிருந்து 15 நாட்களுக்குள், சரியான நேரப்படி வீடியோ பார்ப்பது, சரியாக FEEDBACK பதிவிடுவது மற்றும் கவனக்குறைவாக தவறுகள் நேர்ந்தால், அதற்கு PERMISSIONS பதிவிடுவது என இவை அனைத்தையும் முழுமையாக கற்றுக் கொண்டு முறையாக வீடியோ பார்க்க ஆரம்பிக்கும் தேதியை, நமது MOBILE APP-ல் உள்ள DATE REQUEST பக்கத்திற்கு சென்று, பதிவு செய்ய வேண்டும். DATE REQUEST ஆக தேர்வு செய்த நாள் தான் அனைத்து பலன்களையும் பெறுவதற்கான ஆரம்ப நாளாகும்.
- 15 நாட்களுக்குள் DATE REQUEST பதிவிட தவறி, பின் DATE REQUEST பதிவிட்டாலோ அல்லது பதிவிட்ட DATE REQUEST-ஐ வேறு எந்த ஒரு காரணங்களுக்காவும் வேறு தேதிக்கு மாற்றியமைத்தாலோ, அதுவரை தாங்கள் பரிந்துரைத்த மூன்று படிநிலை உறுப்பினர்கள் பெற்ற QUARTERLY BENEFIT ன் OVERRIDE BENEFIT ஐ இழக்க நேரிடும். அதன் பின் QUARTERLY BENEFIT, YEARLY BENEFIT மற்றும் அது சார்ந்த பலன்கள் பெறுவதற்கான காலக்கணக்கீடு புதியதாக ஆரம்பமாகும்.
- SUPER PREMIUM AND SUPER SALARY ACHIEVERS உறுப்பினர்களுக்கு அவர்கள் PLAN UPGRADE ஆன தேதியே DEFAULT DATE REQUEST ஆக எடுத்துக்கொள்ளப்படும். இதனை எக்காரணத்தை கொண்டும் மாற்றி அமைக்க இயலாது.

முழுமையான மாதம்-விளக்கம்:

- DATE REQUEST பதிவு செய்த நாளிலிருந்து ஒவ்வொரு 30 நாட்களிலும், ஒளிபரப்பப்படும் 189 வீடியோக்களை கவனக்குறைவான தவறுகளின்றி, முழுமையாக பார்த்து FEEDBACK பதிவிட்டிருக்க வேண்டும். இதில் 3 அனுமதியுடன் (PERMISSION) கூடிய தவறுகள் செய்திருந்தாலும் அந்தமாதம் முழுமையான மாதமாக கருதப்பட்டு, MONTHLY REPORT பகுதியில் உள்ள உள்தலைப்பிற்குரிய பலன்கள் தாங்கள் இருக்கும் திட்டத்திற்கேற்ப தடையின்றி தொடர்ந்து வழங்கப்படும்.
- ஒருவேளை, கவனக்குறைவான தவறுகள் செய்து PERMISSIONS பதிவிட தவறியிருந்தாலோ, அல்லது அனுமதி பெற்ற கவனக்குறைவான தவறுகள் மூன்றிற்கு மேல் செய்தாலோ,
 - WELCOME PLAN உறுப்பினர்கள் எனில் QUARTERLY BENEFIT MONTHLY REPORT-ஐ PERFECT MONTH-ஆக மாற்ற, செய்த தவறுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஒரு தவறுக்கு இரண்டு புதிய WELCOME உறுப்பினர் வீதம் அல்லது {6} ஆறிற்கும் அதிகமான தவறுகள் செய்திருந்தால் அந்த மாதத்திற்குள்ளாகவே நேரடியாக குறைந்த பட்சம் 12 WELCOME PLAN உறுப்பினர்களை நேரடியாக அறிமுகம் செய்திருந்தால், அந்த மாதம் முழுமையான மாதமாக கருதப்பட்டு,

QUARTERLY BENEFIT , YEARLY BENEFIT மற்றும் அது சார்ந்த பலன்கள் தடையின்றி தொடர்ந்து வழங்கப்படும்.

- CROREPATHI மற்றும் CROREPATHI TOPUP செய்த உறுப்பினர்கள் எனில் QUARTERLY BENEFIT MONTHLY REPORT-ஐ PERFECT MONTH-ஆக மாற்ற செய்த தவறுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஒரு தவறுக்கு ஒரு புதிய CROREPATHI உறுப்பினர் வீதம் அல்லது {6} ஆறிற்கும் அதிகமான தவறுகள் செய்திருந்தால் அந்த மாதத்திற்குள்ளாகவே நேரடியாக குறைந்த பட்சம் 6 CROREPATHI உறுப்பினர்களை நேரடியாக PLAN UPGRADE செய்திருந்தால், அந்த மாதம் முழுமையான மாதமாக கருதப்பட்டு, QUARTERLY BENEFIT , YEARLY BENEFIT மற்றும் அது சார்ந்த பலன்கள் தடையின்றி தொடர்ந்து வழங்கப்படும்.
- STAR PREMIUM, SUPER PREMIUM, SUPER SALARY ACHIEVER உறுப்பினர் எனில் QUARTERLY BENEFIT MONTHLY REPORT-ஐ PERFECT MONTH-ஆக மாற்ற, செய்த தவறுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஒரு தவறுக்கு ஒரு புதிய STAR PREMIUM அல்லது CROREPATHI உறுப்பினர் வீதம், அல்லது {6} ஆறிற்கும் அதிகமான தவறுகள் செய்திருந்தால் அந்த மாதத்திற்குள்ளாகவே நேரடியாக குறைந்த பட்சம் 6 STAR PREMIUM அல்லது 6 CROREPATHI உறுப்பினர்களை நேரடியாக PLAN UPGRADE செய்திருந்தால், அந்த மாதம் முழுமையான மாதமாக கருதப்பட்டு, QUARTERLY BENEFIT, YEARLY BENEFIT மற்றும் அது சார்ந்த பலன்கள் தடையின்றி தொடர்ந்து வழங்கப்படும்
- SUPER SALARY ACHIEVERS எனில். SUPER SALARY பெறுவதற்கு, SUPER SALARY MONTHLY REPORT கால எல்லைக்குள்செய்த தவறுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஒரு தவறுக்கு ஒரு புதிய SUPER PREMIUM உறுப்பினர் வீதம் அல்லது நான்கிற்கும் அதிகமான தவறுகள் செய்திருந்தால் அந்த மாதத்திற்குள்ளாகவே நேரடியாக குறைந்த பட்சம் 4 SUPER PREMIUM உறுப்பினர்களை நேரடியாக PLAN UPGRADE செய்திருந்தால், அந்த மாதம் முழுமையான மாதமாக கருதப்பட்டு SUPER SALARY வழங்கப்படும்.
- SUPER PREMIUM MEMBERS எனில். SUPER SALARY பெறுவதற்கு, SUPER PREMIUM MONTHLY REPORT பகுதியில் நிறுவனம் கூறிய வீடியோ பார்க்கும் செயல் திட்டத்தின்TASK ன்படி இடைவிடாது ஆறு மாதத்திற்கு PERFECT MONTH-ஆக வீடியோ பார்க்க வேண்டும். SUPER PREMIUM MONTHLY REPORT இல் செய்த தவறுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப உறுப்பினர்களை பரிந்துரைக்கும் வசதி கிடையாது. SUPER PREMIUM 6 மாதம் MONTHLY REPORT இல் எந்த ஒரு மாதம் REJECT ஆனாலும் அதற்கு அடுத்த மாதம் முதல் மாதமாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

பொதுவான வழிமுறைகள்:

- FEEDBACK / PERMISSION /COMPLAINT / SUGGESTION ஒரு முறை பதிவிட்ட அதே CUT OFF TIME - யிற்குள் மீண்டும் வேறு ஏதேனும் FEEDBACK / PERMISSION /COMPLAINT / SUGGESTION பதிவிட தேவையிருந்தால் தங்களது APP -ன் DASHBOARD PAGE ல் இருந்து மீண்டும் ஒருமுறை வெளியில் வந்துவிட்டு மீண்டும் DASHBOARD PAGE ஐ OPEN செய்து பதிவிட்டுக்கொள்ளலாம்.
- ஒவ்வொரு வீடியோவையும் முழுமையாக பார்த்து FEEDBACK பதிவு செய்தவுடன் வழக்கமான வீடியோ எனில் REWARD HISTORY பக்கத்திலும், பயிற்சி வீடியோ எனில் ONLINE TRAINING DETAILS பக்கத்திலும், "VIEW FEEDBACK" BOX-ஐ, OPEN செய்து, , அனைத்தும் சரியாக உள்ளதா என பார்த்து விட்டு DOWNLOAD செய்துவைத்துக் கொள்ளவும். ஒரு வீடியோவில் FEEDBACK பதிவு செய்த பின், அதில் COMPLAINT,

PERMISSION, SUGGESTION பதிவு செய்ய வேண்டி இருந்தால், அச் செயலை செய்து முடித்துவிட்டு, அதன் பிறகு DOWNLOAD செய்துவைத்துக் கொள்ளவும்.

- ID ACTIVATE ஆன நாளில் இருந்து மூன்று நாட்களுக்குள் பெயர், தொலைபேசி எண், வீடியோ பார்க்கும் மொழி, நாடு, அல்லது நேர அட்டவணை (BLUEWAY/ GREENWAY/ BROWNWAY) இதில் எதை மாற்ற விரும்பினாலும் எவ்வித நிபந்தனையின்றி இலவசமாக மாற்றிக்கொள்ளலாம். மூன்று நாட்களுக்குப் பிறகு 15 நாட்களுக்குள் மேற்கூறிய ஏதேனும் ஒன்றை மாற்ற விரும்பினால் ரூ.300/ சேவைக் கட்டணம் செலுத்தி மாற்றிக் கொள்ளலாம். 15 நாட்களுக்குப் பின் நிபந்தனைகுட்பட்டு நேரம் மற்றும் மொழி ஆகியவற்றை மட்டும் ரூ.300/ சேவைக் கட்டணம் செலுத்தி மாற்றிக் கொள்ளலாம். நேரம் அல்லது மொழி இதில் எதை மாற்றினாலும் மீண்டும் DATE REQUEST கொடுக்க வேண்டும் மற்றவை மாற்றி தர இயலாது.

மிக முக்கிய நிபந்தனைகள்:

- SUPER SALARY ACHIEVERS, எந்த ஒரு மாதத்தையாவது முழுமையான மாதமாக மாற்றத்தவறினால், SUPER SALARY ACHIEVERS என்ற தகுதியை இழந்து மீண்டும் SUPER PREMIUM ஆகி, வீடியோ பார்க்கும் செயல் திட்டத்தில் தொடர்ந்து மூன்று மாதத்தை முழுமையான மாதமாக பூர்த்தி செய்ய வேண்டும் அல்லது மூன்று மாதத்திற்குள் 3 புதிய SUPER PREMIUM உறுப்பினர்களை நேரடியாக அறிமுகப்படுத்தி மீண்டும் புதிய SUPER SALARY ACHIEVER ஆக முடியும்.
- SUPER SALARY ACHIEVER, ஏதேனும் ஒரு காரணத்தினால் DE-PROMOTE ஆகி SUPER PREMIUM ஆக மாறிவிட்டால் DE-PROMOTE ஆன தேதியிலிருந்து அடுத்த மூன்று மாதங்களை தொடர்ந்து PERFECT MONTH ஆக வீடியோ பார்த்து (அல்லது) மூன்று புதிய Super Premium உறுப்பினரை மூன்று மாதத்திற்குள் நேரடியாக பரிந்துரைத்து Super Salary Achiever பதவியை மீண்டும் பெற்றுக்கொள்ளலாம். இதனையும் செய்ய தவறும் பட்சத்தில் தங்களது USER ID நீங்கள் இணைந்த போது இருந்த PLANக்கு DEPROMOTE செய்யப்படும். இதன் தொடர்ச்சியாக நிறுவனத்தால் உங்களது DATE REQUEST நடப்பு தேதிக்கு மாற்றி அமைக்கப்படும்.
- நீங்கள் FEEDBACK-ல் பதிவிடும் கருத்துக்கள் அந்தந்த வீடியோ சம்பந்தமான கருத்துக்களாக மட்டும் இருக்க வேண்டும். பொதுப்படையான அல்லது தேவையில்லாத மற்றும் Command வடிவில் கருத்துக்களை பதிவிடக் கூடாது. குறிப்பாக SUPER, NICE, VIDEO, THANKS, THANK YOU, GOOD MORNING, GOOD AFTERNOON, GOOD EVENING, GOOD NIGHT, VERY GOOD, வணக்கம், வாழ்க வளமுடன், அருமை, நன்றி, சூப்பர், காலை வணக்கம், மதிய வணக்கம், மாலை வணக்கம், இரவு வணக்கம்..... இது போன்ற பொதுவான வார்த்தைகள் உங்களது FEEDBACK-ல் இருந்தால், வார்த்தைகளாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது .
- FEED BACK பதிவிடும் பொழுது முதல் நான்கு வார்த்தைகளுக்குள் புள்ளி (Fullstop) வைக்கக்கூடாது ஒருவார்த்தைக்கும், மற்றொரு வார்த்தைக்கும் இடையில் கட்டாயம் இடைவெளி இருக்க வேண்டும். இடைவெளி இன்றி பதிவு செய்யும் வார்த்தைகள் ஒரு வார்த்தையாகவே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். தொடர்ச்சியான ஒரே மாதிரியான வார்த்தைகளை பயன்படுத்தி (SAME FEEDBACK) பதிவிடக்கூடாது. FEEDBACK பகுதியில், ஒரு வீடியோவிற்கு நீங்கள் எத்தனை முறை FEEDBACK பதிவு செய்தாலும், இறுதியாக பதிவு செய்த ஒரு FEEDBACK மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
- நீங்கள் PERMISSION அல்லது COMPLAINT பதிவுசெய்ய விரும்பினால், ஒவ்வொரு வீடியோவிற்குக்கும் தனித்தனியாக PERMISSION அல்லது COMPLAINT பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் PERMISSION அல்லது COMPLAINT எந்த வீடியோவிற்கு உண்டானது என்பதை தெளிவாக பதிவிட வேண்டும். PERMISSION அல்லது COMPLAINT கோர வேண்டிய வீடியோவிலிருந்து அடுத்த 6 வழக்கமான வீடியோவிற்குள் PERMISSION அல்லது COMPLAINT பதிவு செய்திருக்க வேண்டும். இரவு 9.30 மணிக்கு மேல் ஓடக்கூடிய ONLINE TRAINING VIDEO வில் PERMISSION அல்லது COMPLAINT பதிவிடக்கூடாது,

- தாங்கள் FEEDBACK, COMPLAINT மற்றும் PERMISSION பதிவிடுவதற்கு, தங்களது திட்ட (BLUE WAY/ GREEN WAY / BROWN WAY - VIDEO SCHEDULE TIME-) வீடியோ கால அளவிற்குள் மட்டுமே பதிவிட வேண்டும் .
- கவனக்குறைவான மற்றும் TECHNICAL ERROR காரணமாக வீடியோ பார்க்கவில்லை என்றால் அந்த வீடியோ CUT OFF TIME முடிவதற்குள் பதிவிடப்படும் PERMISSION (OR) COMPLAINT ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
- தங்களின் MONTHLY REPORT REJECT ஆகியிருந்தால், அதற்கான காரணத்தை நிறுவனத்திடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம். அதற்கான காரணத்திற்கு நீங்கள் மாற்றுக்கருத்து தெரிவிக்க விரும்பினால், அதுசார்ந்த SCREEN SHOT- DOWNLOAD HARD COPY-ஐ சமர்ப்பிக்க வேண்டும். வெறும் வாய்வார்த்தை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. உங்களிடம் அதற்கான ஆதாரம் முறையாக இருந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். இல்லை எனில், நிறுவனத்தின் முடிவே இறுதியானது.
- MONTHLY REPORT ன் முடிவு தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் MONTHLY REPORT ஐ SUBMIT செய்ய வேண்டும். ஒருவேளை முடிவு தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் MONTHLY REPORT ஐ SUBMIT செய்ய தவறினால் தாமதத்தை மட்டுமே காரணமாக கருத்தில் கொண்டு MONTHLY REPORT REJECT செய்யப்படும்.
- MONTHLY REPORT SUBMIT செய்யும்போது, தாங்கள் கொடுக்கும் COUNT சரியாக இருக்க வேண்டும், தவறுதலாக இருந்தால், நீங்கள் நிறுவனத்தை ஏமாற்ற திட்டமிட்டதாக கருத்தில் கொண்டு அந்த MONTHLY REPORT REJECT செய்யப்படும்.
- PIN & SERVICE BOARD உறுப்பினர் ஒருவரிடம் வைத்த அதேகோரிக்கையை வேறு ஒரு PIN & SERVICE BOARD உறுப்பினரிடம் மீண்டும் வைத்தால் அதுநிறுவனத்தின் விதிமுறையை மீறியதாக எடுத்துக்கொண்டு தங்களின் USER ID முடக்கப்படும்.
- ஏதேனும் ஒரு கோரிக்கைக்காக எந்த ஒரு PIN & SERVICE BOARD உறுப்பினரையும் தொடர்புகொள்ளாமல் நேரடியாக CMD GRIEVANCE COMMITTEE WHATSAPP சேவையை பெற முயற்சித்தால் தங்களது USER ID முடக்கப்படும்.
- PIN AND SERVICE BOARD உறுப்பினரிடம் வைத்த கோரிக்கைக்கு, கோரிக்கை வைத்த நாளிலிருந்து அடுத்த மூன்று நாட்களுக்குள் பதில் கிடைக்கவில்லை எனில் மட்டும் CMD GRIEVANCE COMMITTEE WHATSAPP எண்ணில் விண்ணப்பிக்க வேண்டும். அவ்விண்ணப்பம், கடிதம் வடிவிலோ அல்லது VOICE TALK வடிவிலோ இருக்க வேண்டும் அக்கடிதம் அல்லது VOICE TALK -ல் நீங்கள் எந்த PIN AND SERVICE BOARD உறுப்பினரை எப்பொழுது தொடர்பு கொண்டு கோரிக்கை வைத்தீர்கள் என்ற தகவல் இருக்க வேண்டும். இந்த தகவல் இல்லாமல் விண்ணப்பித்தால் தங்கள் USER ID முடக்கப்படும்.
- PIN AND SERVICE BOARD உறுப்பினரிடம் தங்களது தேவைக்காக ஏதேனும் கோரிக்கை வைக்க விரும்பினால், முறைப்படியான வார்த்தைகளை பயன்படுத்தி கோரிக்கை வைக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் தவறான வார்த்தைகளை உபயோக படுத்த கூடாது. தர்க்கம் செய்யக்கூடாது. ஒரு வேளை தவறான வார்த்தைகள் உபயோக படுத்தினாலோ, தர்க்கம் செய்தாலோ தங்களது USER ID முடக்கப்படும்.
- நமது செயல்திட்டத்தில் நீங்கள், உங்களது USER ID க்கு மட்டுமே, வீடியோ பார்த்து FEEDBACK பதிவு செய்ய வேண்டும். உங்களது USER ID தவிர குடும்ப நபர் உட்பட மற்ற எவர் ஒருவரின் USER ID க்கும் ஒரே MOBILE PHONE-ல் DUAL SPACE அல்லது DESKTOP அல்லது வேறு MOBILE PHONE இடில் எதன் வழியாக வீடியோ பார்த்தது கண்டறியப்பட்டால், நீங்கள் வீடியோ பார்த்த அனைத்து USER ID களும் நிரந்தரமாக முடக்கப்படும்.
- மூன்று மாதத்திற்கு ஒரு முறை உங்களது இருப்பிடத்திலிருந்து 200 கி.மீ. சுற்றளவிற்குள் நடைபெறும் பகுதி வாரியான மண்டலக் கூட்டத்தில் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டும், தவறினால் தங்களது USER ID நீங்கள் இணைந்த போது இருந்த PLANக்கு DEPROMOTE செய்யப்படும். இதன் தொடர்ச்சியாக நிறுவனத்தால் உங்களது DATE REQUEST நடப்பு தேதிக்கு மாற்றி அமைக்கப்படும்.

- LUCKY DRAW BENEFITS பெறுவதற்கு, APP-ல் உள்ள LUCKY DRAW COUPON பக்கத்தில் மாதத்திற்கு ஒரு முறை கட்டாயம் UPDATE செய்திருக்க வேண்டும். UPDATE செய்யாவிடில் குலுக்களில் தேர்வு பெற்றாலும் பரிசு வழங்கப்படமாட்டாது.
- ஒருவர் அவரது USER ID க்காக அவர்தான் வீடியோ பார்க்கிறாரா என்பதை நிறுவனம் எந்தவகையிலும், எப்போது வேண்டுமானாலும் ஆய்வு செய்யும். அதற்கு நிறுவனத்திற்கு முழு உரிமை உண்டு. ஆய்வில் ஒருவருக்காக வேறு ஒருவர் வீடியோ பார்ப்பது கண்டறியப்பட்டால் பார்த்தவரின் USER ID முடக்கப்படும்.
- நீங்கள் தான் வீடியோ பார்க்கிறீர்களா ? என்பதை உறுதி செய்ய நிறுவனத்தின் ஆய்வு மையத்தின் Mobile No 7708825000 என்ற மொபைல் எண்ணில் இருந்து நீங்கள் நிறுவனத்தில் பதிவு செய்திருக்கும் மொபைல் எண்ணிற்கு போன் அழைப்பு வரும். எப்போது அழைப்பு வந்தாலும் அதை நீங்கள் தான் எடுத்து பேச வேண்டும். ஒரு வேளை உங்களை தவிர மற்ற ஒருவர் அழைப்பை ஏற்று பேசினாலோ அல்லது தவிர்க்க முடியாத காரணங்களால் நீங்கள் அழைப்பை ஏற்க தவறினாலோ, அதற்கு அடுத்த 24 மணி நேரத்திற்குள் இதற்கான தன்னிலை விளக்க கடிதத்தை நிறுவனத்தின் ஆய்வு மையத்தின் WHATSAPP No 7708825000 -ற்கு அனுப்ப வேண்டும். தவறினால் உங்களது USER ID முடக்கப்படும்.
- CROREPATHI, STAR PREMIUM, WELCOME உறுப்பினரின் சந்தா மற்றும் SUPER PREMIUM உறுப்பினரின் PRODUCT PURCHASE ஆகியவற்றின் மதிப்பு நிர்ணயத்தின் ஏற்றம் அல்லது இறக்கம், பொருளாதார சூழ்நிலை மாற்றத்திற்கு உட்பட்டது.
- வீடியோ ஒளிபரப்பும் கால அட்டவணையில் தேவைப்பட்டால் நேர மாற்றம் செய்து கொள்ளவும், வீடியோ PLAY ஆகும் கால அளவை நிர்ணயிக்கவும், நிறுவனத்திற்கு முழு உரிமை உண்டு.
- V3 ONLINE TV-YOUTUBE பக்கத்தில் வீடியோ பார்ப்பவர்கள் அதில் வீடியோ குறித்த COMMENT தவிர வேறு எந்த ஒரு கருத்தையோ, கேள்வியையோ பதிவு செய்ய கூடாது. மேலும் PLAY STORE-ல் V3 ONLINETV சார்ந்த COMMENT தவிர வேறு எந்த ஒரு கருத்தையோ, கேள்வியையோ பதிவு செய்ய கூடாது. ஏதேனும் கேள்வி கேட்க விரும்பினால் PSMB/PSB/SB உறுப்பினர்களிடம் கேட்கலாம். இதை மீறி செயல்பட்டால் தங்களின் USER ID முடக்கப்படும்.
- CROREPATHI PLAN MEMBERS AND CROREPATHI TOPUP MEMBERS ஆகியோர் CROREPATHI PLAN-ல் PROMOTIONAL INCOME, REFERRAL INCOME, BMW REWARDS, மற்றும் EXPENDITURE ROYALTY AMOUNT ஆகியவற்றை பெறுவதற்கு PERFECT MONTH ஆக வீடியோ பார்க்க அவசியமில்லை.
- நமது நிறுவனம் பயன்படுத்தும் QUARTERLY (அல்லது) காலாண்டு என்பது தொடர்ந்து மூன்று MONTHLY REPORT APPROVED பெற்றிருப்பது. நமது நிறுவனம் பயன்படுத்தும் YEARLY (அல்லது) ஓராண்டு என்பது தொடர்ந்து நான்கு QUARTERLY BENEFIT ஐ பெற்றிருப்பது ஆகும்.

பொதுவான நிபந்தனைகள் :

- நமது செயல்திட்டத்தை தவறாகவோ/மிகைப்படுத்தியோ கூறி புதிய உறுப்பினர்களை சேர்த்தாலோ, ஏற்கனவே நமது நிறுவனத்தில் வேறு ஒருவரால் அறிமுகப்படுத்தப்பட்ட நபரை, ஆசை வார்த்தை கூறி உங்களுக்கு நேரடியாக இணைத்தாலோ, உங்களது USER ID நிரந்தரமாக முடக்கப்படும்.
- நமது செயல்திட்டத்தில் ஒருவருக்கு ஒரு USER ID மட்டுமே வைத்திருக்க வேண்டும். அவர்கள் ஒன்றிற்கும் மேற்பட்ட USER ID இருப்பதாக கண்டறியப்பட்டால், உங்களின் அனைத்து USER ID களும் நிரந்தரமாக முடக்கப்படும்.
- நமது செயல் திட்டத்தில் இணைந்த தேதியில் இருந்து 15 நாட்களுக்குள், உங்களது சமீபத்திய புகைப்படத்தை (RECENT PHOTO) PROFILE MENUவில் உள்ள MY INFO பகுதியில் கட்டாயம் UPLOAD செய்ய வேண்டும். ஒருவேளை 15 நாட்களுக்குள் UPLOAD செய்ய தவறி அதன்பின் UPLOAD செய்தால், UPLOAD செய்த பொழுதிற்கு முன்பு வரை பெற்றிருந்த பொருளாதார பலன்கள் அனைத்தும் ரத்தாகி, மீண்டும் உங்களது அனைத்து DATE REQUESTம் நடப்பு தேதிக்கு மாற்றி அமைக்கப்படும்.

- ஒருவர் நமது V3 செயல் திட்ட உறுப்பினரை வேறு நிறுவனத்திற்கு அழைத்தாலோ அல்லது V3 நிர்வாகம் மற்றும், நிறுவனத்தின் செயல் திட்டம் ஆகியவற்றிற்கு எதிராக செயல்பட்டாலோ அவரது USER ID நிர்ந்தரமாக முடக்கப்படும்.
- நமது நிறுவனத்தில் செயல் திட்டம் சார்ந்து ஏதேனும் விளம்பரத்தை SOCIAL MEDIA -வில் அல்லது வேறு ஏதேனும் முறையில் பிரசுரிக்க நிறுவனத்திடம் முன் அனுமதி பெற வேண்டும். முன் அனுமதி பெறாமல் விளம்பரத்தை பிரசுரித்தால் தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
- ஒரு உறுப்பினர் தனது சொல் மற்றும் செயல்களால் நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தினால் அவரது USER ID முடக்கப்படும் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஒருவர் USER ID யை மாற்றி கொள்ளும் வாய்ப்பு கிடையாது

பொதுவான தகவல்கள் :

- WELCOME PLAN உறுப்பினர்கள் தனது சுய விருப்பத்தின் பேரில் யாருடைய வற்புறுத்தலுமின்றி ரூ.99/- (தொண்ணூற்றுஒன்பது) மட்டும் சந்தாவாக செலுத்தப்பட்டது. வேறு எவ்வித கூடுதல் தொகை முதலீடாகவோ அல்லது வைப்புத் தொகையாகவோ செலுத்தப்படவில்லை.
- CROREPATHI உறுப்பினர்கள் தனது சுய விருப்பத்தின் பேரில் யாருடைய வற்புறுத்தலுமின்றி ரூ.1200/- (ஆயிரத்துஇரணூறு) மட்டும் சந்தாவாக செலுத்தப்பட்டது. வேறு எவ்வித கூடுதல் தொகை முதலீடாகவோ அல்லது வைப்புத் தொகையாகவோ செலுத்தப்படவில்லை.
- STAR PREMIUM உறுப்பினர்கள் தனது சுய விருப்பத்தின் பேரில் யாருடைய வற்புறுத்தலுமின்றி ரூ.600/- (அறணூறு) மட்டும் சந்தாவாக செலுத்தப்பட்டது. வேறு எவ்வித கூடுதல் தொகை முதலீடாகவோ அல்லது வைப்புத் தொகையாகவோ செலுத்தப்படவில்லை. ஆனால் முதல் RECHARGE தொகை பெறும் போது ரூ.600/- (அறணூறு) செலுத்திய தொகை திரும்ப வழங்கப்படும்.
- SUPER PREMIUM உறுப்பினர்கள் தனது சுய விருப்பத்தின் பேரில் யாருடைய வற்புறுத்தலுமின்றி ரூ.18000/- (பதினெட்டாயிரம்) மதிப்பிற்கு நமது நிறுவனம் சந்தைப்படுத்தும் உணவு பொருட்களை கொள்முதல் செய்வதற்காக மட்டுமே செலுத்தப்பட்டது. வேறு எவ்வித கூடுதல் தொகை முதலீடாகவோ அல்லது வைப்புத் தொகையாகவோ செலுத்தப்படவில்லை. ஆகையால் செலுத்திய தொகை திரும்ப வழங்கப்படமாட்டாது.
- உங்களின் ANDROID MOBILE VERSION பழைய VERSION ஆக இருந்துநமது APP OPEN ஆகவில்லை எனில், அதற்கு நிறுவனம் பொறுப்பல்ல. ஒருவேளை தங்களின் USER ID எந்த ஒரு MOBILE லிலும், OPEN ஆகவில்லை என்றால் மட்டும் அதனை நிறுவனம் சரிசெய்து தரும்.
- நிறுவனத்தில் ஒருவர் பொருளாதார பலன்களை பெறஅவருக்கு18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
- தங்களுக்கு வழங்கப்படும் பொருளாதார பலன்கள் அனைத்திலும் TDS 5% மற்றும் SERVICE CHARGE 10% பிடித்தம் செய்யப்பட்டு, மீதித்தொகை காசோலை ஆகவோ அல்லது உங்களது வங்கிக்கணக்கிலோ வழங்கப்படும். (TDS % அரசின் விதிமுறைக்கு உட்பட்டது)
- நமது நிறுவனம் வழங்கும் பொருளாதார பலன்களைப் பெற PAN CARD COPY மற்றும் BANK ACCOUNT DETAIL COPY ஆகியவற்றை நமது APP-ல் MY INFO பக்கத்தில் உள்ள BANK DETAILS பகுதியில் UPLOAD செய்திருக்க வேண்டும்.

மேற்கண்ட அனைத்து நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் ஆகியவற்றை நான் புரிந்து கொண்டேன். அதன் படி நான் வழி நடப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.